



# ஸ்வය- அனுபவம்


கால பாபா

மூலியர்ண் சத்துமூர்த்தி பாபா



ஸ்வயம்  
அனுபவம்


ஏதாக



## பொருளடக்கம்


1.	பாடல் 98-----	162
2.	பாடல்கள் 99 & 100-----	167
3.	பாடல் 103-----	173
4.	பாடல்கள் 105 - 107-----	176
5.	பாடல் 111-----	185
6.	பத அர்த்தம்-----	188

எவ்வாம் நீ!



**ஸ்துதியாட்டி**  
**நமின்றியக்ஞாதிஸி**  
**ஓயிவும் முறையாறும்**  
**ஷ்கபாயும் நூத்பயுதி**  
**நூராம் ரையாம் லையாயாம்**

**அதம் பீருமீம் ரூகம் பிரும்**  
**அகமே ரஸ்வாம்**  
**ரூநம், பாமம், ஜூர்கநம்**  
**“நூதம் அஸீ”**



162

பாடல் 48.

33

அதே சிறம் வாய்ஸையாகிய,  
**“போமிமாணி”** பாவனைய, கிடையஞ்சு  
 படித்தாலும் ! கேட்டாலும் / சொன்னாலும் /  
**“அறுபங்கி”** எப்பழுதெயாது என்றும் ; மது  
 வாய் காணமாகவே, கிடுக்கீர்ண்றும் ; **ஆதையந்**  
**யெம்** மாலையாது என்றும் ; அதுபவ ஸ்ரீமுஹாந்  
 தர் சொல்லவர், “நாமன்கி ?

“**பந்துவாணி** கடுகி ! எப்பவேன் தே என்றும் ;  
 அப்படி ஸ்ரீவந்தவாணி கடுகி, எப்பஞ்சுவரீதி ரூக்கீசு,  
 துறைத் தயாரி, தொலையாது எண்கிறீத்தி, அதுபவ  
 ஸ்ரீமுஹாந் களி !

**1** பாருள்— உண் நுடைய, உடல், புண்ணிய பாப,  
 ஸ்ரீபந்தும் கொண்டது. உண் உடல், மணிதும்  
 ஜலகும், சூரித்துக் காடுகி ! உண் உடல் புதுது  
 துறைத்து, கொண்ட ஸ்ரீவத வானும் கூடியது !  
 உடலுக்கு, உடலிய மொருளாக்கிய, உணா ! உடல்  
 துறைபிடத், ஸ்ரீவத வானுக்கு ஓராய ஒதுக்க அவை வூனா  
 உடல், கிரவைபிடத் தே என்றும் ;



ராமபாயங்கிரி சீஷ்டய  
கண்டென் என சுகவிலங்கி,  
தண்டன் தீஷ்டய  
என்பது போல, இது  
சுகவாக்கிய வி 163

வா குளான்டு, நாம் பறமாதீமா  
என்ற மூலி, பறமாதீமா வநாடு,  
அடுத்த சீஷ்டயத்து, நீலமூலி காரின் சுகவாக்கி

## காஷ்டோம

சமீபநீதம், 2 ஸ்டீலி,

மிதித்திருத்திற்கு. அந்தோஷமாகிய, விழுக்கீ  
த்தைக்கு, முடியாமலீ தண்மா ஏந்தியநு!  
எவ்வடையும், நீட்டாந்தனியின் படி; நாம்  
சுத்தமாலே! நாம் பறமாதீமாலே! நாமிபுரதீ வயாடே!


என்ற சிறுசந்தோஷம், எடுத்து வருத்தாலும் உத்தே  
2 ஸ்டீலி “விளை சூப்பந்தீ” வருத்தக்கள்,  
கிமிபுசியலீ, எடுத்து போன்று, அமீலோடு  
ஒன்றீட்டு, உடலுடைக்கீலே! சுந்தரந்தேவி,

## மூதாம

பிடித்தே: 2 ஸ்டீலை, வாஸயி

நூலீஷ்டந்தாப் தாக்கவீபுதூபங்கு, 20 ஸ்டீ  
நீஷ்நோக்கி குக்கவீபுதூப் தாபி அது  
நூலீஷ்டந்தாப் பிரதீஷங்கம் தாபி தாபு நூல்!  
நூலீஷ்டந்தாப், புதைவாதிவீபநூலீபோது  
நூலீஷ்டந்தாப் சுப்பிரபோது! சுப்பிரபாவநூலு  
சுப்பிரபாவநூலு! புதைவாதிவீபநூலு, நூலை வீபநூலு

ஸ்வய அனுபவம் இதழ் - III



நாம் ஸ்ரீபக்தவாணி என்றால், 164  
ஸ்ரீபக்தவதே சொல்லுவது விலை.

ஸ்ரீபக்தவதே தசை ஸ்ரீயமாடுதே!  
அவன் யள்ளுமானங்களே யள்ளுமானங்கள்!  
அவன் அசை ஸ்ரீ, பாரிசுமானங்களுடும் ஒரே!

மூலம் குறித்து ஓர் கேள்வியேது என்ற விடை ஏலே?

**ஸ்ரீபக்தவாணி "போற்றுப்போயோ"** என்று,

தனியே வரவும் கீழ் பாடம் உண்டால், இதன்தோ

படுத்துதலை என்று கீர்த்தனை காரணமாலே?

அறியாதமயார், இதே "நாமியினி" மூலிகை

ஸ்ரீவர்த்தி, குண தோஷங்களை நான் பிடித்து, அவனை  
யுறுத்து, திவர்த்தி செல்லுத்தகை, அமாவது

**நாம** என்னிடம் காடி, ஏற்றுக் கொள்ளுத்தகை,

அதுவும் ஸ்ரீபக்தவானுக வாசிக்கிறது! என்பதே நூத்திரியம்.

பர அசை ஸ்ரீபக்தவான்! ஸ்ரீபக்தவான் அமீஸ்வர நாமா.

நுமதித்தனியே, குருவிழு குரீவி கியாக் குரீவி குரீவி!


2 அட ஈமக்கும் கிவீவி! அறியாதமயை ஜீவ குருவிழும்

2 அட ஈமயும்! இயக்கமே! **நாம். நாம்**

**நாம். நாம்** என்ற அஸ்ரிகார முழுஏர கும்

தான் ஆகும்! செய்வீர், விட்ட மறு கூட்டுறவு

ஸ்ரீபக்தவானே! அந்திலீயை குருத்து எதான்து. அங்கு



**அணி** சொகுபூந் கிடுது கதங்கீடு; பாலிபாடு

ஒன்று / அதுநாமே / என சூரியோதிவாச உபந சூடுய சுமயனீநி,

**புத்து** சுர்யமாத, ஜீவ நிலையன், கிடுதிது கதங்கீர,  
 சூரியோதிவாச உபந சூடுய சுமயனீநி / கிடு  
 து அதுபவு சூரியோதிவாச உபந சூடுய சுமயனீநி / புத்து யார்  
 நிலை **தோடு** குறைக்கா ஒமை அநிவிஸி நிலை,  
**ஏந்** சேஷாந்தம்! பேறுவினி நிலை நிர்க்கிணம்,  
 தோடு சேஷ எனி ரூபி சாஷாந்தம்!

ஏந்துகைம் என்றெனி, அஷாந்தம் நிறுத்துவது / சாக்ஷவ

போடுதோடு **நியாந்துந்தே** சூப்புவாக்கும்.

ஏந்துகைம் விரி, அஷாந்தம் நிறீந்திலை, அதுநாமே  
 ஒமை, அக்கிடாக்கிம்பாவி, நிலைத்து நிறுத்து சூது,

நாலை, சூரியோதிவாச உபந சூடுய சுமயனீநி, உபந்து  
 வாசுக்கியமாந்த

**நூத், நூதம். அணி**

நூத்து வாந்து கூனித்து! நூத்து மனித்து நூத்து!  
 நூத்து பொருள், கூனித்து பொருள் நூத்து!



பீர்மகவானி திருப்பை  
கரீபகல்வி அவனிடம்  
நாசி வி தீர்யான், பொஜுபிகத்தி,  
தேவிபை தீர்கமல்வி மனை பாரா  
நீங் காடு/ மாரு மாரு மேற்காடு மாரு மாரு  
மாரு நாசி சூதங்கள் ஆவணி தீர்கி திருப்பை!

166

உந்து ஹப்பாக் கெளியகமல்ல பீர்மகவானி ஓரீ ஹபாயா!

எனிறும் அவன் தேவை கரீபி கானிறும் அவன்  
நான்கித்தி, ஓரீ “**நாம்**” எனிறும் ஏங்கிவது

அப்பா அல் அரீல்/ அப்பா அல் அரீல்/ அம்பா  
அல் அரீல்/ அம்பா அல் அரீல்/ “**அப்பா**”

**வமி வறு** அடியாது, எனிமட்ட பட்ட திஸ்து  
ஒரீ பகவான் தேவை கரீபி எனிபது இனிடறு


“**காரிதோாஷ்**” மஹாகாலி தஞ்சோன்

சுகலை, அந்தீட ஸ்ம வா யா யா கிய, பிரம்பா ஸ்ம  
பாவ்தி, திருத்து “**நாமி அது**” சுத்த வண்ட

மாறுப், அவஸ்யமாக ஓர், “**நாமந்து**” பகவான்  
அவஸ்யம் தீட தவ ஏது பிரம்பா ஸ்ம வா யா கிய, பாவ்தி  
ஒரீ பகவான் “**பீர்**” திருத்து, எது நிதியா பகு உணர்.

“**மூர்ய**” எதுபீ, அதீங்காக திருத்து, ஓரோ

திருத் தட்டாங்க குடுத்திருன், எனமுட்டுத் தட்டு சுவாங்குத்



பாடல் 99। 100।

**நாம்**

விவசீமதி என்றும் திசீஸிமதோன்,  
உடன் ஏன் விவசீமதோமயதீக்கம் எதானியும்!

“**2 ஸ்ரூபம்**” விவசீமதி என்றும் திசீஸிமதோன்,

“**நாமஞ்செ**” விவசீமதி, என்றும், விவசீமதோன் அங்கு!

நாமே உடம் சூரியே விவசீமதோன் அங்கு, அங்கே தீவரிக் குழு;

“**பிரமீமீ**” என்றும் திசீஸிமதி உடம் சுமங்?

பத்தொத்துமீக்கும், அங்கே உடம் சூரியே விவசீமதோன் அங்குதி

திசீஸிமதி, என்றும் சூரியே, தீவரிக்கும் குழு, கணவகள்,

பேசுத் தான் “**யாமுமி**” விவசீமதோன் தீவரிக்கும் நீயுமி!

“**ஏஸ்வரம்**” நாம குப்தத்தின், பாத்தியமாக

திருந்தகாது! திருந்தகுமுடியாது! திருக்க கியவாது!!!

அவை எனின வாதை என்றுவி? நாவிகுபவனீ கையில்லார்க்கு

மாவுக்கும்! பாக்கில்லமுத்துப்பட அமே! எவ்வடி எறிவாடு

பிரயக்கும்பூர்வை செய்யும் நாம குப்தத்தின், “**இயஸ்வரம்**” நாம!

ஏடுமே, அவைக்கும் உண் மணத்தனீ கருக்கும் தாந்தரும்.

“**ஏஸ்வரம்**” என்றுக்கு, என்வாட உண் குக்கும் நாம குப்தத்தின், மனமுயல்:

ஏது நாமே குழும்! ஸ்வயமங்கு மாறிவிடுகூடும்!

168



வா குளி : - உன் அடைய “**விளை**” தெய்தியுட்

இல்லீ ; கந்தை நா அலீ அஸ்ரீ ! ரத் முடையுது சுமாரீ !

கவியக ஞம், இவ்வறை, அழியா கூமியுறி, என் அடையு

ஒன்பாட்டைய, அனைத்தும் எஃ முடையுது சுமாரீ ! எம்

குயங்கும் அஸ்ரீ ! எஸ்ராம் பாம் சூவிய சுதா

**மணிசோடி** சுமாரீ பாக்கித் தீவியாத்

மணி விலீபி என்றும் அமீமனீ இந்தக் கீரியம், அங்கீரு

ஏதாந்தாநியாலி ; நாம் சூப்பு நாம் சூப்பு

**நாம் சூப்பு நாம்** கலீவெக்ஸை

ஏனிலும் கூப்பு வெட்டு வை, அங்கீரு “**நாம் சூப்பு**” சிறஷ்டு

எனிலும் அந்த நச்சன் “**நாம் சூப்பு**” சிறஷ்டு

ஏனிலும் வெட்டு வை, அங்கீரு “**நாம் சூப்பு**” சிறஷ்டு

**முதியங்க்கீசு** குதுப்

169



தூது தூதிடமாக, குடும்பமா!

தூதியனியம்! வைத்து கொண்டு! எதிரும் முதி குமாத்

வையாடி சென்று கொண்டு!

**அவை**

“**வாய்**” எனிலும், வொரைவு வரிவடி கடுகிறது

எனினும்? குடும்ப சாமி பாடி, அனாய்வின சாமிபாடியில்

**நீங்** சுசனாக்காதை, மறைக்க போல் கடுகிறது.

ஈடுமுதிர்கள் மறைக்குமா? புச்சிகளான் மறையுமா?

வொய் ஏதான் அலும், சுத்து வாடுநாம்பு,

ஷால்ஸ்தூநிக் கேள்வி, என் கேட்டத் தீர்மானமா?

கேட்டதீர்மான் ஏனியம்! கிடை சுத்துக்கஷனிக்குத் தீர்மானம்!

“**வந்திய வாக்கு**” பாநாக்கிள் போல்

சொல்லும் **ஞா** கேவனே! கேட்வதே **நீங்கள்**

**வாழும்!** “ஒம் பேலி கரி, கிற வாய்வாசாக்காய்,

**ப்ராஹ்மிய!** ஓவைக்கியாக கடந்து, உள்ள

நூல் தீஸியார், ஓர்ம் நீங்கூலாந்து நீஸியார்,

“**குடும்பம்!** மாணவன் ஆவு வேஷம் போட்டுக்கூடியது



170

அவதுமி, ஜீவநிலைய படிடவுறுமி,  
அவதுமி “**காஷை**” பாவளியர்,

பராபோனை கிழவைச் செலி, சங்காரப் பஞ்சியை பீணால்

கஞ்சை ஏந்திக்கொண்டு, மேலே சென்று விடுவாதையிர,

கீழே (ஜீவநிலை) முதல் பாய்ச்சிக்கு) கூறுவது மாட்டார்.  
பக்ஞேவும்படாதவுறுத்து, குடும்பத்தியமீத் தோற்றும்!

பக்ஞேவும்படாதவுறுத்து, பாக்காடுமே மனீ அச் சேந்திலும்!

மூலத் தீர், புதிக்கு கிருவீவாட்டா, அகண்டபாவளி என்ற  
அகண்டாகாத விருத்தியால் ம்  
(குத்தில்லாம்புதிலில்)

தூர்ஸ்தில்லையன் கிருவீவாட்டா, தாலுபாவளியை விடுத்துமீடு  
உள்ளவுறுத்து தாலுபாவளிக்கு, ஏதைக்கு உள்ளவுறுத்து,

இருவான்டு குடும்பம், ஒழுகை தூம மூத்திடங்கி குலை!  
நூலே குவுகு குடும்பம், அகண்டபாவளியில் வாக்கை மூன்றாலே,  
நூலே மூத்து பாவளியால், வந்து வந்து போதுவாது.

தாலுபாவளியை விடுத்துமீடு, **ஸக்ஞயவாக்கு** விடு

ஊதிரீடு உண்டு! சுதீ வுதி கிழவைதும், தாலுபாவளியில்  
பாடுத்துட்டால், மாடுத்து விடக்கிமுமாக்குவ (கேங்கேங்கு)  
ஒருநிடம். அப்படி சுனம்பி, ஸுதீ, உண்டாங்கு!



(171)

ஏ ஸுத்திரு பற சொபேமா காடி ஸ்திரத்தை

சிறை சொபேமாகலும் கிடை அம்மாட்டின்னப்பாலாமார்வு

**“காலமிருத்திய” விட்டவர்களுக்கு  
உத்திரவுடைய பதி விட்யதும் குறையே “**கோவி**” யும்!**

**கோவி** யுமாக, ஒன்றாகடியும் ஒன்றை கொடுத்து  
ஒன்றை வெடுக்கேதிருக் கூடானாகடியும்

தால் விடுக்கிறோடு கிருமிமார்க்குந்து குட்டி சிறுத்தை  
புதுமைகள் சேர்த்தும் அது சுமாவர்மானாகி விடுக்கிறது, குடும்பம்,  
குமலை ஓயிய, சீர்வித்திலீயில் 2 ரீதாவர்க்கருக்கிடும்படிகள்  
தொங்குவன்னைக்காலப் புதுக்கில் புதுக்கில் புதுக்கில் / எவியு  
நாட்டினார்துவி விருமேற்கு சுதை தீவியில், நாட்டுப்பேங்கால்;  
புதுந்திரு விரும்பி என்றாலும் தீவியும்!

① மரத்தீவிப்புத்திப்பும் நீஷித்தை பிதம் - குதீசாகக் குறையன்,  
நான் இண்ணுவே! எனினுடையநடு குதுமையாக, விட்டுவிடு  
பாலாயன், உடை, உவா, உால், சுதந்தி, குடும், குறை என்றால்  
குட்டுமே, உடையாம ஜுமி; உடைகுடுமையாம்; போன்று என்  
நையிறி, இவைவாமானால், **காலமிருத்தி** உத்தாம்ஜுமி,  
உடைய குடுமையாம ஜுமி, போன் **ந** கணி, எம் உபதி வீ கிடக்கு  
வாய்த்திலில் என, உண்ணின்காந்து விழுதுவாகி/ உபகம  
உண்ணின புதின குடுமையாது உங்கம் உரிதி புதின கிய நால்/  
குவை வாய்ம் துவ்விய நுதியாகி!

ஸ்வய அனுபவம் இதழ் - III




நாஸ கேவ ஜகத்தீர்த்திர  
விடட நிலையால் உண்ணி  
பூபக வாணி ஏற்றே, ஆக  
வெள்ளெங்கி அங்கு முகமாகத்  
குளிலுதே ஸ்ரீகம யானி, அதுவே  
நாட்டு நாட்டு அதி! எங்க,  
பிரச்சினாகமாக பவளையாரி, ஆவர்களீதிலை வாய்மா  
ஏ.

(72)

ஓ! துங்குபேஷனி தழயிலீ உள்ளாமல்ரி, நிலைகிய  
ஏந்தி சூப்புக்குமாலிடதே, எரிவாகி உணி எமா குளி!  
எவ்வாடி உணி சிதயலி! அவனான் தரி அனு யுடி அதையாலு  
ஏதோ சூப்புக்குமாலி, சூப்புக்குமாலி நிறைநிலை எடுத்து  
ஏட்டால், அஹாவிக்கார, சுந்திக்கார, அவிவாகா நிலையிலி  
என் “**நீமாமாம்** செய்யுடுயாலு/ செய்யுடுயாலு”  
கவுசு கர்மாவரி “**நீமாமாம்** செய்யுடுயாலு”

நீமாவாரி திட்டுத் தயக்கு, சுமீமா குஞ்சிமுதுவே அகலி!  
ஏதோ நிலையிலி, “**நீமாமாம்** செய்யுடுயாலு”  
துவீஷ தாந்தகம் தியனிபகத கட்டுவாடுதி/ அது தமே  
முருதி எவ்வடி, முசுகும் உடிட்டுமோ, சுடும் கூலி தாமு கேபு  
ஜக ஆவு வாடு பெங்க கரி சுரைக்கு, புடிப்பதி தஞ்சூபோலு  
குவளையிடு, “**நீமாமாமி**” தவ்வுக்கு  
நீவிக நிலை, உண்ணி குவியுங்கு, உடிட பொக்கு, “**நீமாமாமி**”  
நீமாமி “பாகுணையானது, குதை ஏந்து பேசுமிகுமாலு”  
பூபக்குமாகத உண்ணி அவர்களைத் தவுக்கிவிடு வாடுயினி,  
அதுபவுமாகத,



35

மாடல் 103!  
பிரமாணமாதாகு!

அனுபவ ஸ்ரீ மஹாஸ்கரரின், "அறுவடி" வாசிகாநலும்!

அத்தொன்றுத்துக்கு சுகந்தரையென்றியலை காட்ட வேண்டும்,

ஏத் "நஷ்டகரு" அருள் வாசிகாநலும்! இது

"எஸ்வரி சூரிய மூலம்"!!!

↑ கிண்டிக்கும்! கிணில் அது புராணத்தோடு ஒத்துக்கொண்டு  
கிடை வேண்டுமாக!

வொருள்— யேத வேதாந்த ஸாஸ்திர உடை

ஏது தங்கிக்கும், தீவிரவாட ஸீலோகக்கீழைக்கும்.

பரமீ என்றும் பிரமத்தோடு என்றும், சுத்திகாலாந்து


"குண்டிலை" அடிக்காடுக்காலாகு!

ஏந்து "பூர்வமூலமீன்" 2000 மேடு

வருவதிலும்! நடு நேடுக்கீழை உடலும்! குறைதூ

ஏதாமுதிர்ச்சி, பாலிகரை களிலும், நரமொன்றும் எதை

என்றும்?



174

அளித்திலூடு, எவ்வியலூடு டட்டாடுவீடு,

நின்றிகாட்சிய கர்மங்காக ஏடு / நின்றிகாட்சிய பக்தியங்காக ஏடு

## பாக்தியை

ஏடுவாய்ச் செலு வரை சூரிய கிழவு! அடைபோல் ஸ்  
துள்ள சுறையுடு, சுறை என்ற, சுந்தம் காணுதீருப்பதை

## மூலாராயிப்புமாநி

காணுத் தேனையே, வபிய பூதீ, அங்குத்த  
சுத்தியுடு, சுத்திக்குமியுடு, ஒப்புவன்றங்குறை;


15 காலைக்காயுடு, காலைக்காலை, சூல்க்காலை,

வூாக்காலை, புதுக்காலை, உடுத்திக்காலை வாய்க்காலை!

உவனை வாய்க்காலை! சுகுவ் 200 வாய்க்காலை

## ஏந்து

ஊடங்கீடு! அதாவது, பூதுவாறு விவரங்களிலை,  
பாந்தைப்படிப்படுவர்க்கிணீ, ஸ்வனி சுகீதினயீ,  
ஒப்பு அடியா உத்தீ, பிப்பானங்காலை காலை வாய்க்காலை,



16 புதுக்கியாக்கிய, ஆக்ஷி வாசினகு

ஒன்றே, ஜீவனை முத்திரையத்து பரிசுவாதமே  
தூத்துக்குடி அடை, வெடுத்துவார்"

**பியந்தகும்**

பியந்தகும் பாட்டுப்பாடு, ஆக்ஷி வாசினகு

ஒன்றே என்னத்தையூ மிருமா ஸமாகத்தை வார்த்தாக்கி.

வாசியே எங்கி, **பியந்தகும் நாட்டும்**

**சிவராக்காய்ம்**

என்ற கிர்த சுத்தை

ஏற்பாட்டுத்துடும் நூட்டும், அவுவை சூரியமாக

போன்று; **அநுவாக்கை** கிருதீகநீத அவர்,

ஏதுமையும்! **அநுவாக்கை** சுக்கிலாட்டார்.

**அநுவாக்கை** சுவாயக்களை

உண்ணையும் யாம் **அநுவாக்கை** சுக்கிலாட்டேஷ்!

என முத்திரை முடி உடுக்கூரி!

நாவாகாஸும் நடந்து ஒண்ணாறு! நற்பணி நடந்து

ஶ்ரீபுத நிதிகையை! நாவாஸு வெளிய நுணர் அபிழை!

**ஞோ** செந்தக்கையை, எழாக்கை வெண்டும் என்றார்கள்.

எழுது இவரி!



நால்தீர்  
 அந்த **விவரம்** நால்தீர்த்தி, சுதீர் மாலை  
 தாக்குவத்; ஆகு கூப்பினைக்கு எட்டாத்தாக்குவத்; எந்து  
 நூற்றும், ஆகு ஆகாது/ ஆகு ஆகு முடியு ஏன்றும்;  
 அது **நுப்பமாண அறிவி**,  
 அவர் சொல்ல முடியும்; அதைக் கோத்தித்தார்ப்பதான்,  
 ஒன்று படியுமுடியன்றி, பவநேநக்ஞே கிருநேநக்ஞே,  
 கிருநேநக்ஞே, ஒன்று படியுமுடியன்றி, அழியான,  
 நுப்பத் தோடு வெடிய, நால்தீர் அதுவே! அதுவேநாம்!  
 எனுள்ளீரவுடை, ஸ்ரீவை அதுபவ நால்தீரும்!

**36** பாடல் 105 / 106 / 107  
 உண்ணிலீபி நீ, நிலைத்து நிறீப்புவே, மேங்குடும்!  
 2 ஸ்ரீனிலீபி நீ, நிலைக்காமல், கூடலீ அலைப்போல்,  
 சுல்லத் தீடுவது, பாட்டுமீ சூடுமீ! அதுவே ஜனநமநாம்  
 குங்கு உண்ணிலீபி, 2 ஸ்ரீனி அமைப்புத்து,  
 வேறு ஏவரும் கிளீஸி! சுகாவ,  
 தனினிலீபி தீரி, நீலீபி புதநீரி ஒன்று அளிவியுமாக  
 எந்த (சூடு சூவு கூவிவராத்துக்கா)

177



**நாமரூபம்** மேற்றிரதூபம் அகண்ட

**பர** தசீயத்தோலி, உதவியன்னி அதுவாகலே  
கிரைபுதவே, நீவுந்த காரியமாகடே!

ஒந்த அதைவாற், அகண்டாகந்த வடவே, **நிமாக**

குவீசுவே கைவரிய மோதுமாகமே, சூகங்கு  
அவுவே, ஜீவனி குதீநெல்லியாகமே, குவீபடி அகண்ட  
ப்ரநதீசுவம், செயியதி செயிய குகூரே

**க தோற்று நுழை** கியங்காகவே மாதும் பாலி ஏரி

மாண்பும் / குதுவே துந்த கலுக்குப்புயாகந்த,

மோஞ்சும் / தூத்துக்குப்பட மோஞ்சு நீலி ரயங்கு,

அகண்ட / **பிரம்மாநாதர்** புறுங்கால  
ஏனாந்துதுவிருந்து என்றும் என்றும்

ஏந் காவுசுந்தியும் வேண்டாகம் என்றும்; சீதுவீ

**நாரி கும்பா குத்து** சேன்றும் ஏந்தும்;  
உப்பாடலைவீ, வாயுதீநீலங்காரீக்குரீ!



178

தீர் தார்புசுக்தின்படி, ஆலைக்கார  
முதலாட்டுத் தெளிக்கிறது! குந் குவனசுக்தி என்பது,  
குறிஷ்டுதேய! பேசும்போலே! விரும்புவதுபீர!

குவங்கிளி தீர்க்கிறது! குவங்கில்லை, நூ

**மாநிலி** பெருக்கமாலே! குவபிரவர்த்தி  
மார்க்கமாலே! குவநியர்த்திமார்க்கம் சூகாது!

குந் குவனசுக்தியே, நூவுக்குமார்க்கம் சூக்கமே!

குவாய் எம்துடுப்பேர், சொல்லும் பேரது :-

கன்னி அறைய, குமக்கு ஒருக்கெடுக்கிலை!

கன்னி அறையாமல், காணே ஏதுகின்றா?

## நூவு அறியும் அறிஞர் நூவு நாமே ரஸ்வார்! அறிந்தபின், உம்

ஓன்ன அர்ச்சுக்கீத், நாமே குந்காலன்  
எடுத்திகிறீர்! கனிஞரயகவியகம், படிமீரு, படிம்,  
படிவி, படிமி என்றாலும், அந்தக்காரு, முத்தி என  
அறியும் மாந்தனையு, மூக்கியோயிக்கால் புருக்கிறோர்



மனம் மூத்தாடுவே

எனிருவீ - நாம்பே

கௌ சோ வீ யூக்கி றுங்

அஞ்சாம பேருண சோஷம்

கிளிவாஸ் மூத்தாகிய

பிரம்மாகாயம்

அப்பிரம்மம் நாமாகாயம் உராந்தாமே!

ஆகாவது ஒந்தாத மூத்தாக்கூயாக

179

தனின் அழியம், அறை நாம் என, சூதீ பேசு, கவிஞ  
மனம் கொந்து

## மூத்தாக்

வருகிறா

மனமாக குடும்பேசு, கிடல் சுவிபேசு, கிரிம மனம்  
சுல்லும் / சுவிவீடும் / சுக்சுவ முதி / அடையும் / சுடுக  
மனம், அறிவு என ஆகீ போரு, எந்த அசைஷக ருமி.

கிளிவாஸ், அமைகியீ சூதீ தம ஏடு அடியும்!  
பிரம்மாகாக்கி ஒளிவிதிலே ருமி சீ - உள்ளீ அசையிய  
உரு என,

## உரியே நாகாயுமி

கிளிவாஸ் கிளிவி. உரிமன என் காலம், அஞ்சாடு மே!

கிணக வாபிஸ் கிளிவி, சுநிவாசுமிடாபாநி, சுநிவாஸ ஆகிர  
சீநிவாஸ் யோது - நாஞ்சிதின் சுலா சுக்கியே மனமாகும்!

சுவிக்கிறீர சீம காலம், ஆகமா தே!

## விமாயம் நாஞ்சிகு

என்றி! காயுமோ


எ வரி, தா பாயாக் கணி னையில், சீநிவாசுகாயும்:

நினம் குங்குங்குங்குமுமி, சுக்கினிவாஸ் யெறிருமும்

**மாந்தியங்கு** நவீவார்த்தே வாயேன பாபமாகும்!

என்றி!

180



உதிதமானம் குறிப்பதாகுவி, எவ்வாற்கூட எண்ணானது,  
பரிசூரணசை தூங்கினிலையில்; தரிசார்வியானது  
தானிகளீர், மனம் கஷயவுடியு, உத்திரேயென்றீ,  
வேலு ஏந்த ஏந்த யானும், மனம் ஏந்தாலு, ஏந்து  
ஶ்ரீமது நாந்தர் வி ஸி அறுபஷ்டா ஏல்!  
அநிதி மனம் குறுதி, மனம் மனத்தா ஏல் ஸங்கு,  
அமீதமாலி “**அறை**” அபிப்பகவான்தடி ஆகி விருதியு.  
அஷ்வரை புதி “**போறுவை**” மன மூண்டை!  
முபியேறுவாதமாலும் பேர்து, நெல்வதாகி காரி ஸி,  
“**நாம்**” ஓதுதையாகுதுக்கண்! அமீபகவான் “**நாம்**”  
ஒன்றுதான் அதை வேண்டுமான ஸி; அமீபகவான  
“**நாம்**” என்றுதைவேண்டை! அமீபகவான் “**நாம்**”  
என்றுதான் அதை வேண்டுமான ஸி; அமீபகவான  
“**நாம்**” என்றுதான் அதை வேண்டுமான ஸி!



181

ஈங்கந்திர்ஜுதே நீ அடித்திரு நாசன்

மணி மூலி சு அறியானமயினி "நூல்" தமிழ்நெடுமே,

**நூல்**

107யா வணக்கம் போதுமான தமிழ்நெடுமே,

நாசமான வணக்கம் நாசம் சமூலமான சூதம் குடும்பங்கு!

நாச சு / அருவே நாசம் / ஒன்று ப்ரமாணித்து யாது,  
ஆசைதே நீஷ்டிக்காரியமானே அருவே தீவணிக்குதிய,  
அமீவடு அதன்தமாவதே ஏழியதீ ஏழிய தீடு!

ஒந் தீவ அஸ்திரு தீம்பே, தீக்கம்,

**தீம்பே**

எம் வயித்தியும், உயித்தியும், குரிவாடவீ, தான்


"**தீம்பே**" மாறுத்/பண்ணிமென்றாயு!

107நுடி மத்தையும் - சூவராக அதிர்த்த வரி,

ஏமீவடு வெள்ளதமாறுமே / அமீவடு வெள்ளதம்  
மாறும் யே ஒரு சூதம் கீழ்த்து, எமீவடு மதையுமே  
அதே விலையும் மத்தையுமே அதுபுதல் கிரீதான், அது  
பவித்து குடும்பத்து வர, பாத்து வழங்கவே.

வரிவரிவிழவா / ஒவராலும் சொல்லுவது விடக்குவே  
ஞடியாலும்போது, நடத்தியதீ வரும் மாறு வரிக்கர்  
ஏழாற்கும்போது.

182



குதற்கு சீர்உடாராணால்?

நீர்ச்சுயல் தண்ணனினி, அண்ண அனுபவமாமன்,  
கோமினக நனினி பக்டீனய, சோநதீஸே வபாஷமா,

கம் **மோயாமிலை** தண்ணனி உட ஏடு

கால்கிதினிருள். கோமினக கர், தண்ண கூடை ர்

**உர்க் மோயாம்பக்டி** யிறை, நண்ண அத

பாவளை செய்து, வயித்திருந்தார்கள்! சுதாமாச்

பலராம நீ எண்ணிற ஸி; கந்தே கா பினைக்கானினி பக்டீ  
உண்ணமயஸ்வி! அது பேர வியாறை/ என குடியு பன்னி,

தும்புடைய, பலராம நீ உடுங்குதை, எடுத்து அயர்ந  
ஞ்சு, அறியுறை உதுவேராம் ரன, எண்ணி திரும்  
பயும், தழீமாயர உறுவி தழீங் பக்டீதை, வபா  
ரந்த நித்தானி பலராம நீ வடிவநீதை

மாற்றி, பலராம நை சூத முடிய விரைவி! அங்கு

சேப்பி நை குடுதல், **நோயாம்பக்டி** பக்டீயின்


பிழைமு, மாயாம்பய, எண்ணி காஷாத்தி விப்பட்டு!

பாராம நீ ராவிய நையேர, புயந் து எதியைத் துவா  
மாயாம்பய நீ பட வெளிநூல் அவர்பலராம நீ சுதாம்பய நீ



(183)

தொபலராமன், அதீகோவினநகரின்  
 பாகங்கிலை, அடியறீடு முறசீபேரிலி மீண்டும் அது  
 ஒபத்தீடு ரோசீமணி தான் / பாகங்குமிழுமாகும் /  
 அடியெனி பறுராம ஸே / உங்கள் ஏழாற்றுவேயாக  
 முழுமானினா, தீண்ணீ வெஷம் தாங்கிடுமே குமி போலு எதிர்பாயா  
 பயன்வட்டாமல்லோயிவிட்டது / கனிதாங்கிடங்காது,  
 பாகங்கிலு, எழிமுறாமனீ வடிவை, ஏகாஞ்சிரால் ஸீறி,  
 எம் உ குவதே வயது, முடியாக உத்திருங்கிளுத்து  
 என ஏத்தீடு, அஞ்சான்முலராமன்!  
 தினிடு அதீகோவினநகரின், ஓரீங்கிலீடு மிழைமுகவிட்டது/  
**நீகுமிருமாயா** கல்லியா? அபிவடியா ஏ?/  
**நீபலராமாயா?** எனதும் என்காது  
 முத்து ரூத்தி. அதீநிடு எடும், கனி என்றீடு ருவாசி  
 மூறியது பலராமனீ உ குவதே முடியாந்து மா ஒத்து  
 அந்தமீபோல வே?  
 யந் பாசுமீ தநீ பாஞ்சி **நீ உள்ளீடு** எது எதுவாக  
 பாவது எதீகிருயோ? அது அது வாக்கே ஆவாய்



ஏற்ற நிலையில், பஞ்சாபி கண்

பஷ்டீக பஷ்டீகதீதால் / "கந்தீரி"

நூடு, செதிமி, நாடு, வெளி, வெளு, வெளுத்தி, வாங்கி, வேங்கி  
வெளு வெளுத்தி என்று "நாஞ்சியமாக"

பஷ்டீக பஷ்டீகதீதால், ஏற்ற நிலையில் பாவதி என்று

அங்கு நிலையால் / "நாஞ்சியமாக"

நாஞ்சி / நாஞ்சி என்பதை என் "நாஞ்சியம்" பாவதி என்று

அங்கீயத்தை என்பதையோ, அங்கீயத்தை பாவதி என்று

"நாஞ்சியம்" பாவதி என்று என்பதை என்பதை என்பதை

ஏற்ற நிலையில் பாவதி என்று என்பதை என்பதை என்பதை

ஏற்ற நிலையில் / நாஞ்சி என், என்பதை என்பதை என்பதை என்பதை

என்பதை என்பதை என்பதை என்பதை என்பதை என்பதை

அங்கீயத்தை என்பதை என்பதை என்பதை என்பதை

அங்கீயத்தை என்பதை, என்பதை என்பதை என்பதை

(185)



"ஓய் இனாம்" செயல்திறவி போடுகே!

**இப்பாய்** பலமுற்றுப்பி போடுகே! அது அதுவாக வே கிருக்கிறே!

இய் இனாம் மாறுகி! இய் இனாம் பாறுகி!

தூயிடுமண்டி மா அடி எண்டு ஸி பிரதிமான்மு பக விளையாள்  
முனை மாறுகி! நாம நேப்ப கூத் தூத மாற்றுகி!  
மண்டி மாற்று தாம நேப்பக்கத் தூத மாற்றுகியுடாவி மாய  
ஒயுத்து மத்தையும்! கிடு தானிக னினி ஸீவை சுதுப்புமானம்!

பாடல் 111

**37** ஸே குருமேவா! உங்பாமதிகுருபையெகுவ்,

**எப்பாய் அதுவாய கிருக்கீடு** யீடு  
அதுவாய சொல்லிய புமிளம் யும் காலை குவ்.

" சேடை எம்மீணம்" யும் காலை குவ்:

தாங்கள் சொல்லிய, செய்தனவு நால் யும் காலை குவ்:

பந்துமீயடை " நீல்வளை" யும் காலை குவ்! ரங்கிந்தை  
நாசனை யும் காலை குவ்! எது பேராறிவையால்



186

எங்கு நோக்கினும் "பூஞ்சி" நீதிக் கூறு நினைக்கு  
குடுக்கிட்டும் "நாம்பர்" அளியுமாய், எனவுயும்  
இல்லையே ஒட்டுவாட்டுக்கொங்க!

பொருள்கீழ் கூர்க்கிட்டி உதாரணத் திருநீலால்  
அதுபல ஏட்டிக்கொட்ட அநேக்கிணந்தே அநேக்கிணந்தே  
நூற்று பக்கில்லை, சாட்டுகியாத நேர்க்கொட்டி கொட்டி  
அதிர்க்கிட்டுக்கொட்டி பேந்தும் விரும்பி விவரமிப்பு / குலிய  
கொட்டி நேர்க்கொட்டி அநேக்கிணந்தே, வெயியிலிரும் கீச்சார்  
ஏன், மாயங்கை முறைக்கனா!  
ஏதும் பூஞ்சியில் கீச்சார் வாட்டுகிமாயிலிரும்

உதாரணத் திருநீலைக்கும் அநேக்கிணந்தே பே, ஜக தீவுக்  
நேர்க்கொட்டி எனவுயும் கொட்டி  
உதாரணத் திருநீலைக்கும், நாம்புக்கிணந்தே குட்டியும்,  
உதாரணத் திருநீலைக்கும், எப்புமான்குவ நூற்றுக்குதூப்புக்கு,  
உதாரணத் திருநீலைக்கும், மண்பாங்குமாது, குடுக்கிணந்தே பூஞ்சியில், வெயியில்  
உதாரணத் திருநீலைக்கும், கேட்டுப்புமாக, குடுக்கிணந்தே பூஞ்சியில்,  
கீஷர்க்குப்புமாக ஒட்டியன்களை, வாந்தின் நிலையில்,,  
குடுக்கிணந்தே பூஞ்சியில், நாம்புக்குவும், எனவுயும் கொட்டி

**நாம்பர்க்காரு**

(187)



தீவ்ரகஸ்யம்  
என்ற தூபாக்கிய  
தன்னமயிறுவீசுவீருவீ  
நவய தூண்டூபாம்பு

தூபாக்குமாயே | தூபே அதிவாய்  
தூபை சூதிதிலிமயாக்கி தன்னமயிறு

## பாடலங்கள்

மண்ணுதிடு, அன்னிய மிருகி,  
ஏனிபுதே நத்தியும்! அவீரே, ஒன்றீதுபாக்கி  
நாலும், “அநான்” எழுதியான தூநிகள்!

“குன்னு” ஜோதியாய், ஏழைஞ்சால்தால்திரிரிஃ  
ஏந்தெந்தால்தால்விடுமியாது! கண்டதீந்தி மாயும் ட  
உபாட்டு)

சூருப் ஜோதியுள் ஓரீடு! சாங்கள் ஸதிருப்புவர்

நுடலிய, சூயாகுண்டல் என்ற வகையானது,

“நானே” தாங்களால் கடுதிதுகொண்டு, எழுதுமிழு  
நந்தூபாலவே, ஆக்கிய கண்ணமயிறுவீ/ “அந்தநான்”


நும் குருபுதீரே, அன்னியமாய் குரீலாலுபுகி ரிகி  
நந்தும் அன்றியும், பந்துவீசுமட்டுவுறுத, கூத்திய  
நந்தும் “குன்னு” உடலியும் குன்னு அவுவக்கி

குன்னும் குன்னும், நந்தநாக்கள் என்பவர்கள் பாடலங்கள்

நேர்த்திவரிகி எல்லாம் ப்ரமாணிய;

மனின்னக்குமி/ மனின்னக்கிய/ [பாடலங்கள்]

நூலவயாமாதாமி! யாலே அது சாதாமி/ குடும்பமே  
ப்ராயே



188

## “ந-அர்ச்சும்!”

① சிறிய மகி வொருந்திய யாழி, “ராம்”  
“சமுளம்” கீங்கிடியதால்; எந்த

சிற்னகுடும் கிரிவாது, அகண்டபாரையுடனால் ஆனால்!

வொருளி :— நாம்பேது ஜீவ ஏதா இப்பதி, வொருந்திய  
மாய வாய்த்திரி ஸ்திரியதி என நாசமுடன்,

சிறிய மகி யாழி! வாக்கே வாழ்த்தங்கயாது,

இருப்பாலி, வாக்கை நுறைக்காமலி! வாக்கை

ஒற்றெடு நார்வாடு குடுக்கிடாமலி! நல்ல நீது


நாட்சி, உடாண்டே சேஷதி, 2 ஸ்தாநாக்கம், ஏது

“வீரமய்அலீவாநு” சிறிய மகி யாழி!

ஏதேனும் நின்றே போது, ராபி வாழி ஓன்றே!

எல்லாம் நபமே! எவீவாழி ந ஏழேம் (ஏதை எண்ணிட)

எண்ணி, நான் நம் ஒய்யே எண் ஆவது, மஞ்சுயரிசு



**“அறிவாகும்”** குத்த சுறிய மினா சித்தே  
போவு, திருய மதியும்; திருத்தூயும்! இயல்பாகவே  
தீநிதி ரூம் அங்கு தானி, முதி சமயம், வரி ஞானமுடு  
**“மேந்திகள்”** அலை எடுத்திருக்கிறேன்;  
**“ஸ்ரீநாவுகள்”** முடியப்பன் தனிதாங்கினார்

இப்பொல மத்தந்திலுவினே! இயல்பால் மத்தய வெண்டு  
மத்தந்தீக்குக் குவனிருக்கி! முழுமான்தியலி! சுதான்தியலி!

② பரிவுடனே சணங்குவதும் **“புசாருமே”**

பரமார்த்தகீலி, ஏற்க சணக்கஞ்சை கிரிவுவகிரி!

வொருள்:— ஸ்ரீநாக்கீலி புசாருமே, புசாருமே;


தானம் தாமம்; வந்தமை; வந்திவாரு; விதி சுறை

தட்டப்பாடு; என குன்ற முடி நிறை உணரு!

ஒன்டாந்திரலி:— **“புஞ்சகம்”** வந்தமை

வடிபாடு என குறை தூமை உணரு! மேலே ஏதாவிய

ஸ்ரீநாக்கம் குறையும்; எதிலீக குறையும்!



190

## “2 பாடங்கள்” 2 ஸ்திரம் காரணம் கிடீவிற நீடியுடைய எழிர்பாரிப்பு”

2 ஸ்தி 1 எதிர்பாரிப்பு குடுக்காஸி, ஏமாற்றுமீல் சுலை  
உடமாற்றுமீல் அதன் பூதாயாமாயாம்

2 ஸ்தி 2 என், சீருமது காஞ்சன் ஒசாநில் கோவி!

3 பாகால் 2 ஸ்தி 2 அல் “நீவன்” 2 ஸ்தி

தீவண் 2 ஸ்தி 2 அல் “நீஞ்சே” 2 ஸ்தி


ஈந்தி 2 ஸ்தி 2 அல் “நீஞ்சா” 2 ஸ்தி

வொடுளி 2 எப்புமே கோற்றுமே 2 ஸ்தி 2 அல், அதை  
கொட்டுக்கொட்டு, 3 இவண் 2 ஸ்தி 2 அல் கொட்டுக்கொட்டு

ஈகாஸ்டா மெவ மூக்கி, பந்தும் கியளிபாக்கலை மந்து விரும்பி

மந்துமிலீ தீக்கியவதுநிடு, கார்மாயுடு, அதுவீசனனமுறை

ஈயஸ்யம் 2 ஸ்தி 2 அயனை பாக்கியவினாக்கி, “நீவன்”



ஜீவனி உண்டானிருபி, அவனி ஜீவ குங் ஸமான,

## “குடும்பம் அபீசம்”

ஶகிய கும் குள்ளையும், எதாக்கூட சுக்கறி, குண்ப கே,

துண்ப கும்! உண் வட்டும் நிலையின் தாமா

## “குடும்பம் கண்டு

ஒக்கு உண்டானிருபி, அசி ஜநநாம குபவீகரி, மூங்கலி,


குருபி, மாற்றும், மாற்று குறவகரி, இப்புக,

கோற்றுச்சீட்டீயும், கீதீகாவாகிய நிகழம்.

மேலே கூடிய குள்ளையும், நீமநீமாக

உண்டும், என்வாதி மீண்டும் / அவை ஏவாதி

உண்டேயாகிய “பஞ்சம்” எது உணர்வதே, ஆக்கம் குறநாதி என்ற, தீவனி முக்கியானா?



192

## ④ “நிர்க்குதியாம்” “தூர்க்குதியாம்”

பாரதம் தூரதம் சூரை!

நாம் பே உவந்த உண்ணும் என நாம்புவு!

தூர்க்குதினீசு தூர்க்குதுவீ நிர்க்குதினீ எதிர்வியும் தூர்க்குதுவு,

அஞ்சிருதியாம் என அழகம், கூவனக்குதென வாசனை!

வொருள்ளு— எல்லாம் ஒளிடே! அது சுதீசு திவாலை!

அதீசு சுதீசு திவாலை நாம் பே உக்கு தீவரித்தால்தாலு,

அவைநீ, சூரை கூர்க்கு வாட்டுவதீக் காலாயும்; சாமே

கூவி தமத்தோடும் விழியாடுக்கென்றும் படித்தேன்

அப் விழியாட்டன் புதியதி முப்பாய்/ முப்பாய்

பாரியாற்றி, முப்பாய்/ முப்பாய்க்காடும்,


உக்கு என அறிவார்ச்சை, தந்தக்கும், காங்கிரு,

ஒப்பும்பயம் தீவுவது; “நிர்க்குதியாம்” சூரை!

தல்லோரை கோர வேண்டுத் தால்பி, தெய்வப்பட்டு, துங்குத்தாலை

அங்குமாற் பாவளி பள்ளி, திருவிளை தெருக்குதெறு,

தான்திருப்பேயே, நாட்டை உற்பூவதையி!




சொல்லும், செய்வும், மறுக்குது ஸ்வீத  
நொட்டு, அதிரி கிண்முகீ அடைவு  
**தூருமாம!**

நான்! என்றுவீ! என்ன! ஏட்டுமேயாது ரய்,  
அஸ்ரீகார, அதிகார, ஆசிகார, உடையை, உழியை,  
மாதுமொதை, ஒய்யை, ஓபுபை, போ, சுபீரி!  
கிழவகணோடு ஒடு, **மூலமாகிய!** நிருவா  
வாச்சியை, நம் நவனக்ஞையால் (**அறியாமையால்**)  
வருகிய விரும்பை திரும்பை, ஆனாமுறை எயிதுவது,  
**அந்தமாம!** சும்!

பூருஷக்தி நிர்த்தேஷ்தாட்டு குடும்பாயின், அவனுடை  
யுத்து கிருவையாறு, அஷன் உற்று **வந்த** நாமா!

முடியுதும்! வேலு எத்து **வாந்த** நிர்மாயும்!

ஆகாசியகரீமாயும், உதாட்டு குடியாது உதாட்டு யூதியாது,  
தியலியாத நடைபூதும் கர்மா, திவனி திருத்தநூயின்து,  
சுகமாத நடைபூத்து பூத்து பூத்து பூத்து பூத்து பூத்து  
**சுருத்து** கூத்து குத்து தாங்கு பிள்ளையீ  
குவிவெட்டுயின் முபவுமாலீ!



194

5

**பிரதிஷ்ட** "தீர்த்த மாணி நிச்சயத்தினை,

**பிரமபன் பிரமியல்** "அங்கு ஸங்கீதியானதே!

வொகுள் - பாவைய உறமான நிச்சயத் தீர்த்தை,

பிரதிது! விரித்து! எவ்வாடுமாய்! எவ்வெழாய்!

ஏதமாய்! உங்கிறாட்டக்டம் கிஸீ வாஸல், சுதா

"**கோரை** திறத்திடுக்கிற மத, **பேரு**

**வட்டம்** "ஒடு, சுதாவாய்க்குவீசுத,

பாவைய உறமான நிச்சயத் தூதே!

ஒது ஓர்க்கா தக, தன்னிலீ வயிக்கு, தன்னிட்டே அபா


"**ஆளந்தும்** சுதாவிழிவாடு கூத்! சுமிவடு

உள்ளிடுத் தா, சூரத்தூத் சுதாவிழிப்பு தூத.

**ஸாந்தி/மௌசு ஸாந்தும்**


கோயா, **நெந்துவாக** "சுதாவிழிப்பு வள்ளுத,

ஈவுடை ஜிவன் முத்து!



- 6 A ஸ்த்ரீ கடலோயிறு வீ, சுந்தராங்கிள இவனிஞ்சூ.
- 5 மண்ண மாண்ட்டுத் து வீ, மாஸ்திகாஷி விட்டோப்.
- 4 கஞ்சிநீதை போன்று வீ, சுபந்தமயங் சுதி ஒருங்.
- D தீவாக்கினம் போன்று வீ, **மிரும்** நா வீ என் சூதிவிட்டோப்.
- பொருள் : - A **ஸ்த்ரீகாரு** திருவை க வீபாகவ வீ
- அந்தாங்காமி** சுதீந்து நாசமாகாறு - நானாங்கு  
ஸ்த்ரீ ஒருஷயே, தம பாட்டியமான வர்க் க ஸ்த்ரீ ஒருஷயே,  
கிழை சூதிநீதை கடந்து வர்க் க ஸ்த்ரீ ஒருஷயே, தீவாக்கின  
முக்கியாய் குருவீப வருஷ் அகுரீப வருஷ் அகுரீக்.  
ஸ்த்ரீ ஒருஷயே, எந்த சக்தியும் கல்லாமல், ஆகீம  
நீரிய தய் குருவீபார். அதுவேநாடு என்றும்

**குருவீபாமாய்**  
குருவீபார், ஆகீம வருவாய், குருவீம கார் ஸ்த்ரீ  
ஒருஷயே, அங்கா க குருவீப போக்கீத குடும்பம்.  
B நாம கு, ஆங கு, ஸ்த்ரீவீங்களின் பிறவிமிடும்,  
குருவீமாடும், கிளங்களின் குருவீமாய்,



உள்ள மாயை மனமானது, நட்டு திரும்பயங்கி,

## மயத்தோக்கியு

மன் மேற்றுப் பூத்து! பின் சமூலே நட்டு பூத்து,  
அமூலே மனம் மலைத்தொன்றி!

(C) நாவித்தை என்றாலீ, உதவின் நிலையில் நடியாக வோழுவதே  
ஏன் சொல்லுவது? ஆறு சதுக்கி, சூரிய மனீகர்,

**சந்தேகத்தூரி நாவித் தூங்கம்!**  
நாவித்தை என்றும், மனத் தூங்கமும்!

நாவித்தை கொண்டும்; அயர்கு, சேஷர்கு, கிழஞ்சுடு,

**பியதூங்கம்** சுவை தரிய தூங்கம், ஸ்தாப  
நிலையங்களில், **நாவித் தூங்கம்** அடிவேல்


(D) நடு ஆண் / ஒருவன் / ஓர்க்கேஷன்?

## நாவி

அதோனி! பந்து தியனி! என்னால் நான் என்றால் என்று!

என்ற சுதந்த பந்து மாச்சீட்டாரி, உத்திசுத்தி, அங்கு,

197



இரு மறைஷு கூடி வேளியுடன் எல்லாம் “**வினியா**”  
பின்னாலிட்டுக்கீழையிடப்பெற்று அலியுடன் விடும் விடுமையாக சிருத்தோலி என்று சொல்லுதல்  
**வியா** என்மையை கிடைத்துதலே அமிக்கும் விடுமை  
திருமா நடா சிருத்தோலி அமிக்கும் விடுமை

**வியா** என்மையை கிடைத்துதலே அமிக்கும் விடுமை!

⑦ A யாமீ அஜியலீபங்கள் கிடைத்தோம் பத்திருத்துவமை  
ஏழ்மாணாது!

⑧ தேவ மூர்க்களிலீ கிடைத்தோம் பத்திருத்துவமை  
காளிமாணாது!


⑨ தூஞ்சு மூயத்தை கிடைத்தோம் பத்திருத்துவமை  
காளிமாணாது!

⑩ தூஞ்சு சூமாத்துறை கிடைத்தோம் பத்திருத்துவமை  
ஏழ்பு ஒட்டாடுப்பாடுறம்!

**புஞ்சி** மொட்டு  
புஞ்சி வாசிப்பத் திறவர் கீற்றில் விடுமை

புஞ்சிதாவியாத துங்கநீர்மை விடுமை வேப்புயன்,

தூஞ்சு ஒட்டாடுப்பாடு, “**அறியாமீ**” விடுமை  
ஆத பாதாமக்கு விடுமை!



198

(B) கோதி சாடுபெறக யும், மேலமோள எச்சுபெறக யும்

**காந்தி** யாடுநாள் உங்க படக் கிழமையின்  
நோய்

பதிடு கிடுபையாறு ப், கேட வேங்கும் ஒதிந்து தங்களை

**கார்த்திகை** உள்ளூரையில் படக்கிழவை

என சூரி வடிவாகி!

(C) மனம், முதிர், முந்தே எனிறும், நிலையில் **குமிழ்**

உயிரில் **கார்த்திகை** யாக்குவ சத்தோடு ஏதின்தும்

பதிடு கிடுபையாறு, அறிவு விட காக்குத்தான்,

நீப்பிணியும்; குமிழ்நாயின், விகாரு குத்தாதங்கள்


**காந்தி** யாடுபோகு, பிரகாஷ் கிழுக்கை

D சிதாபாதன் என்ற நிலையிலி, ஒத்தீடு ஸ் கவரமிடு,

**குமிழ்தாந்தி** வகிர கொட்டாரி, தீடுக்கமிடு;

கனிட்டுக்காலி! ஏதான்து குத்தோலும்! உண்டான் கிண்முகி!

எத் தீடுபட்டுக்கை தட்டு கூரி வடு வேர்வி



## “மணி. வெளி. புராண்”

மயக்கிட்டிலே அஸிர்து “மணி” பாடுபாடுபோல்  
தலவிகிடைன் சூரியனை/ஏன்று.

ஏற்பட அல்லது திடித் “நாயகுயோன்  
என்று புதிடுடே வர் சூரிய ஏகாங்கி, “நாம்மீம்  
நிதிபாம் பாமாகுமிற் எனதுக்கி  
வாட்டார்.”

ஓ சந்தேநங்கள்! பவபாசங்கள்! ஒந் ஜிவ

பரமயக்கங்கள்! குவ அகிளிஹரம் “கோ  
நாயகுயோன் நீங்கிவிடது!

வொருள்ள— இவ்வேர் விவரிப் பால்கியு என்றுவர்

நாயகுபோது, எம் சூரியத்துக்கு தறித்து பலு  
வட்டினாலும் அவர்கள் தாங்களை சாதனையின் அகிள  
நால் சுன்னவுடன் காந்துவிபரித்திடும்— இவர் சூரியனுக்கு  
நால் சுன்னவுடன் காந்துவிபரித்திடும்— இவர் சூரியனுக்கு  
தெருவுடன் காந்துவிபரித்திடும்!



முனியே படித்தலே டுக்கி காதை யுடு!

நடுத்து படிச்சின் காதையுடு! எசாவுளி கிருஷ்ணராஜ்!  
நீண்டே அநெ ராபகுப் படித்து கிருஷ்ணராஜ்:— **மாடி** யில்  
ஓர்காஜம்; “**ஓ**” சுவயயில், ஓர்காஜம், கிருஷ்ண  
நிலையும், நீமாடி ஏற்றார் ஸீஸ்பூங் உள்ள நம!


ஒருங்காலுடு மாடியில் காட்டில் விட்டாரீ. **கீ**

**மாடி** உடிவிட்டாரீ எண்பது கூடு விட்டியலும்!

**மாடி விட்டியலும்** படித்தன் அளித்துத் தமாந்து

படியோ! மாடியோ! நீறியதாவன்களோ! ஏற்ற  
நீற்றோ! நீற்றோ! படியோ!

நீற்றோ! நீற்றோ! நீற்றோ! நீற்றோ! நீற்றோ!




201

10 ஷு குடிசீச, சுவித்தீங்கார் மட வே, கு குத்து  
குடிசீ, சுவித்தீம் சுவித்தீந சிலியால்,  
“**ஸ்ராங்கு**” தீவிக்கி தூஞ்சீ மே அடயங்கி;  
குடிசீ அவித்தீ  
**மூலியிடுயே**  
குவிதுக் கிராத / பிளையும் கிராது குடிசீ போடுவது  
கிருக்குமாட்டான் விளையின் மாண கூக்கிறாது  
**குமேஹே**, தூஞ்சுவியங்க குமேஹே!

குக்கு அக்கின்யங்கலி ஏழுபுக் கெடுதே கிரீவுபை கிரீவு!  
குவே குத்துபு விறுடி கள்கும் மது விறுடி கள்கும்,  
கொல்லுத், குக்குத் தூக்கிகா ஏதே தீயே குவைத்து  
போ கியன்! குதைப் போ லே குக்கின், சுற்றுத்தூக்கின்!  
பை வாசுக்கர்! ஜக ஜெ பா மெத்த குக்கன் / குது  
குக்கு முறைய பொட்டுத் தீ மெத்த மொட்டு நாகு  
அவுவே! அவுவே தாதி! என ஒ அதே காகா!

(202)



⑨

தூவதி / சூடுகமம் / மீவம் (நாரண உடல்) சுகிய,  
குண்டில் உடலிலையும் காலையும்! கந்திக் கால பேஷிக் கீழியும்  
காலையும் / தாவதி; சூடும் வர்த்தமானம்; ஏதெங்கிலும்  
காலையும்! "ஸ்வயம்யாமாந" இதே ஒரே  
மொன்றி :—

**தூவதி :**

பக்ஷி கிரிந்தமீபனீ னாசி  
பக்ஷி மாத்துவின் மான, புண்ணிய பாப, விளைசமீபதீ


"பிராந்திய உலை"

**சூடுகமம் : மனோவழியும்!** என்னும்கூடி

"நோனது என்னமே நரீமா! கரீமா வே என்னாலே" கது  
"கமாயினி நிலையில், நகை துடுபோது, தூவதி சில்  
வேலி, தில்பாது அல்ல கமயினால் தூவதி பானமாக விடப்படும்  
உத்திலையில், தர்மா அரிசி!"

**மேவம் :**— இது என்னமாற்றிப், மானமானது, நம்

ஆத்மாயும், இனைத்துறை துவக்ஞவில்லை! கதுமே,  
மனோவழியும்! சூலல், என்ன விரிவாகும் தீவியிலை,  
தீவை குண்டு மே வந்து கிடுத்து  
சுக்தமாக கிடுத்துதல்! மனையதீ ஸ்தையதே! கது  
அரந்தாக விழுப்பு ஸாள்சுமாரீலை



203

குவைனிலும் எமிடிடம் வந்து போகின்றன

ஆகவே, மாறுமய கூப்ளி வடிவில், சில இளைஞர்கள் மேலே என்ற அமைக்கான  
**காஷிக் கூப்ளி அடி** அமைக்கான  
 நாக்தீசுக்ரீ, போகிற வட மாண்பி / பற்று வாவிழும்

**வியாபாரி** என்ற பேசுவிமுகத்தில் 2 நீண்டெல்  
 பூர்வே விரும்பும் ஸ்தலயம்! ஒக்டே பிரிதை!

10 ஆவ்வண மயங்க வீடு விடுதேவ நலக்க அலீ!

நீலிசியத்தினமயயிறு, “**கஞ்சாங்கமாவாயி**  
 பாகாக்கிருதே!

வொட்டுக் கூப்ளி மணினை / (பறமே) எப்பாக்குமணினை /

(பறமே) எப்பாக்குமணினை / (பறமே) என உள்ளமடி,

2 நீர்த்து விடுதான், நாம்குப, “**அவிவாயம்**

எவ்வடி குடுக்குடி யுடி எவ்வடி குடுக்கு யுடுப்பி எவ்வடி  
 துதன் மூலம் உள்ளாருமே” **மாண்போ** / (பறமே)

“**வெங்கி**” (பாப்பாவானி) எவாண்டை ஆவா நாம்!

இத இவ நாம்குப, தோற்றுத் தங்க நி என நட்சியமாக,  
 2 நீர் வாயகாக குந்த ஒடு யுடை யுடை உள்ளது, சூலங்கள் கூல பேரு



204

அவைவாவரணங்கள் மோகா

மோகா

ஒரோ பூப்பீகங்களை உலைச் செய்து, அதை வடிவில்

மோகா

நிடை நிடையா, பற்றியுவரா, நிடை நிடை

அதை வடிவில் போய்தும் கொருவீப்பாகு வாங்கி வடிவில்

அவைவா

யன்றை உண்ணம் யளில் அதைகள் நான் அவைவா நான் அவைவா அவைவா

கம்மீரா

குகுமாரா

பாரிசீதீதீ கொண்டீ டிருக்கங்கள்,

அமியாருகிளாண், இக்கித்துக்கீ, மேஷ கீ, போதசயும்,

உர்ண விட்டு சென்றுக்கீ, நினித் திருக்கீ திரு எந்தீ

விழுட்டு நிற்கியதீ, அந்த விழுட்டு விழுட்டு மயிழ் சியுட்டு

ஷுப்பிதியும் கிளிலாத், சுக்குளான்மாயா, மாங்காதியாய்

11 பார்வாக்கியமாகிய பிரகஞ்சாமா

பிரம்மீம்

எந்த நக்கியதீதீ, உள்ளபடு தோகி தோகி

ஏதுத்து விட்டு வே, அந்தை பாத்து, ஜீவனை

குத்து உடும்!

ஏதீடு வாக்கியமிபடு, உடல் உடத,

வாட்டு வாட்டு (ஏன் ஏன்) ஏதீடு வாக்கியோடு) குடும்ப உந்தும்,

பத அந்தம்



205

குதலில், உடலீவீ பிறக்கரூ யோடு

குடுங்கும் ; பன் ஆலீப் பிறக்கினாலேகூவே

பிரமாந்தீவீ பிறக்கினாலேயோடு குடுங்கும் ; பிரமாந்தீவீ

பிறக்கினாலேயோடு குடுங்கும் ; சுளிய ஸ்வத்தி

வாக்கை ஏற்ற, அதுபவநிலீயில், அவர்க்குடுமையால்

நான்மொல் ! மது விடமு, அநுமானீடா

**நாம்கு**

கிருதீகரேயே !

**12 நாக்குமீம், அறை** / எதிர்பாக

A பாத்தியங்கு, நடி 66 கிடைப்பையால், சிறங்கங் கொடியே

அரியாக கூசீ தோலீ.

B அகதீப் பிரதீமாஸ் ம

**புத்தி**

ஏழாலூக்கூயிலீ.

C கேலும், அரியாக சு, சுப்பீயச் சூசீய சூப்பு விரும்மங்கு

பாய்கள் பாலே படைந்து,

**அநுமானிபாமா**

D பிரதாந்தி ! குதுசர்வதாட்டு நிலீயாலே.

E கீவி வறிய, கியாலை பாக வே, பிரதாந்தீலே,

**அறை**



206

## நீர்த்தியக்கீ

தீர்மூலம்

யாலி, பாலமீமா எட்டீச் சீ அடடீச் சீ, "அநுவாக  
இயல்பாக கடுகீல ரூபீ"

வொருளி : - தக்கீயம்; அலிய ஸ்படி, "அநு" வாகவே  
நீ கிருக்கிறீயின்படி; அநு சூதிய அவளி  
கீருக்கிறீயம்; அவளி சூதிய "அநு" சூதியம் ;

"நாம்" கடுகீல ரூபீ! என்பதை உணர்வால் உணர்வுதீ  
முப்படி உள்ளுதீ, நீலியின்மனி, அயனி கிருக்கிறீயினரே

"புக்கிள்" மங்கிளன் முகவீரு / சர்வநாடு நாடு வெள்ளுதீ  
அந்த வியந்தனி, தீவுபுக்கீல சூது பட்டு, சாட்டு பாய்தீய  
குக்கிள், அறிவாகும் நீலி ஏற்படுகிறது கிண்ணே நாள்சூது  
போது, பிரமதூரனம் முத்தி என்கிறாரி!

(B) வந்த பிரமமானீடு, முத்தியானது, அறு பாத்து நாற்றிய,  
தீர்மூலமிறலி, அது சுக்குஞ்சொயாய், இயல்பாகவும்;  
குதுஷு பயங்கர தீவாகமாது, சுக்குஞ்சொலை கிண்ணே  
சுக்குஞ்சொலையாய் பாகாத்து நாற்று!



207

நி. 9 அகிசயீ என்றால்  
ஏற்றும், கிருவீ,  
ஏற்றும், மனைவு  
இவைகளில் எந்தெங்களையும்,  
துதியும் விரும்பாமல் அமிகூ  
நீர்யீ வீயச்சு கிருவாமல் என்றால்  
ஒன்றே என்ற பரிசுங்க சூத்திமீ ரீமீ!

நாட்டு சாமி வாவதீ, மூலோங்கிளே வேலூ  
அது சீவாட்டு நிலையாகி, **அகிசயாஸ்தி**  
பாவதீயாக, ஸீவயமாக வேலாறி விருந்து கது வே தூர்  
அதுபவருடனியான், முடிந்தீ அடிவாலீ தின்கொண்

**அகிசயம்** அடியக்கூடு எத்தோற்றுக்கூடு  
திருத்து சுன்னியால்வீ வாதனீகூ! தாந்தர தா நீர்!

நாலே **பிரம்மாஸாந்தம்** சூரை  
**13 மணம்** கல்லியாதப்; மன **மேக்கம்**

குஞ்சாது! குஞ்சக குடியாது! குஞ்சக கியாஶு!  
பொட்டு மனக்களீருலே, நாம இப்

ரண்ணை காப இம்!

இங்கு வண்ணை கார்

தான் நான் நாசமாலே! அதே

பிரம்மாஸாந்தம் கூரை

மன என் கைதான், கூரை நீய, மேற்கூயதீக்கீ நாசமாலே!

ஈர்பார்பீயாதீ :— எவ்வாம் பாவண்ணியல்! எவ்வாம்  
பாவண்ணியல்! அவன்னீரி அனுபவ அந்தமூது  
என்றாலே!



அநிசயதே என்றால்?

நெறித்தும், கிடையு,

ஏற்றும், மனம்

208

திவகரில் எந்தேங்களியல்,  
நீதிப்பதை விடுவதால் அமை  
நீதிரயப் பூயம்பு கிளங்கள் எந்தங்  
நீதிமே எந்த பாரிசும் ஆலக்கீடு ஆசுமல்!

“அநீதிசாட்டு மாங்கி, மேலோங்கில்லோ

அவுதீவாட்டு நிலையில், “**அநீதிமாங்கி**”

மாஷ்டியா, நீஷயமாஷ்ட மேமாஷ்டி விரதிரூப் குத வெ தூர்

அதுபயநாஷ்டி யின் அடித்து குடியால் கிழ் கொஷ்

**அநீதிமாங்கி**

மாஷ்டயக்காய் எதிர்க்குதிர்தினு.

கிடுதம் கீடு சாஞ்சியகிலீ வாதனீகூது காத்தா அன தில்!

நூல் பிரமீமாங்காம் சுவீ!

**13மாங்கி** கிளியால்; முதி **பெந்தம்**

குஞ்சாது! குஞ்சகுடியாலு குஞ்சக கியவாது!

மொகுஞ்ச மனகீலீரூப, நாம பே

குற்பிளி

ஏன்னாது காட மீ!

இவ்வெண்ணாவீ கார்

தாங் குஞ்சது நாசமாலோ! அஞ்சு

குற்பிளி

**பிரமீமாங்காங்கிரீ** மேல கடாங்க


மன எனி எந்தால் நீஷ்டானி தில், முதிருமைக்கூடி நாசமாலோ!

தீர்வார்மீப்படீ :— எவ்வாடு அவசீரியனி! எவ்வாடு

அவனீ வாடு! அவனீதி அனு யு அநையாது

என்பதாலே!

பத அர்த்தம்



(209)

**16. புக்கண பிரிவு கலை!**

ஓ துரிதை ஆக்க கலை!

ஓ கவீ வரணி டுகு ஜூத, பிரிக்கபீடுட, "நீவன்"  
"நாசன்" யாடுமே குலை!

ஓ "நூர்த்துண" பிரதோஷ ஸங்கீர்த்த நிருத்தா

ஓ மாருள் புக்கணை என்மது வாதினை விளக்கமேயன்றி,  
உள்ளமய குலை! ஏதாளிலை படுகிற ஒதுக்கை என்றெலி!

ஓ நீவன நீவன் "நீவனந்தா" வங்ஸபீபடு

ஓ நீவனம், அதிந்தனி நீவனமயகுனி, ஜூத ஜூத குரை

ஓ நீவன பிரிவான, புக்கணை குலை!

ஓ சாக்கிபந்துவாஷ பிளையுக்கா, அநீதிபூரி, மனீ அவான

ஓ தக்கிதன் அநீபமீடு என்வாடி **LOWE** என

ஓ நீவன, பந்தபீடுட ஜூத வதுகீ குலை!

ஓ நீவன நீவன, கஸிலங்க கலை!



2/10

ஓ ஜிவன் உயறு! நாடன் உயறு! இல்லாவேண்டும்

அரியங்கம் வினி

**காஷ்டம்** என்கூட்டாரீ, கீழ்வளி நான் என ஆன்தீ!

**மோத்தாமலை** பத்திரியதாப், நாடன் நாசீ எனதூண்டு

ஜிவன் மனதை ஏவந்து நெரிசலாம் நாடன் மாயங்காவ விடுதி  
நாட்டிலே

↑ இரண் சே வேலை

D நிர்ணயே சூயாதோ! சூயாப்படுத்து வந்த காந்,  
நாடு வேலை முலாப் ஏ சூத்தே நூதயே பூதீவதே

நிர்ணய மேற்றுவதீத்தம், குத்தேந்த நூதயே, கூத்துக்கூத்து  
நூதை சூபு உலைக்கிடையும் தாங்கு உதீவதே, நிர்ணய மேற்று

குத்தேந்தீவீ ஏ நூதைவீ நூதயே நூதயே நீ

நூதை நூதயே, கூத்து கூந் ரூதைக்கிடையும், **நாடு**  
நாட்கி, நாடுத்து நூதயே, நாடு

77 A தீவன் புதித்தீவே, நிராதீதாப் பத்தாந்  
நூதை நூதயே வேலை வேலை வேலை

அந்தி கே உணி சூ! அவுக்களீ, நீர் ஜீவனீ கூத்து எவனீ  
புதிப்பாதீதையாக உதீக்குற்றீ அந்த அவுக்கு மூன்று  
நூதை நூதை நீ, எந்தபாதிப்புத்துக்களீவு!

பத அந்தம்



211

**B "ஸ்வய" முதிர்ஸி ஆகூ  
சிந்தியபாடு யாதை பீடபாக்கலு அவுட யார்,**

வேறு **நாங்க நான்சும்** போடபாக்கலு

வாடுள் : ஜீவன் முக்கிடுத்து, அழியாமாத்திரி,  
தாத்தத்தும்! அவனா அழித்த அழியாத்தாரி,  
போத்தத்தும்! வருஷது இயலீபே! அவுட அவுவ இம்ம  
எடுப்பும், சுமுமாக வந்துக் கொள்ளு, முடிபாத்திரி ஒய்வு

**காந்தம்** காந்தம் வாய்வாக்கு, நாய்வாக்கு,  
**"2 காந்தம்"** , , ,

**B** இது காந்தம், கோடு குறை வீத குக்கேத், இய காந்தமாக  
கிருப்புதலி, தூங்காமலி தூங்கேத் தான் (போதினம்)  
வஞ்சு வரு, (மொகுணத்தில்) வழுது வரு, திட்டிய  
மாறாய்வதை, பீடபேண்டாது உண்டு, என் சுரைத்து  
குத்துதல்லனி, பாத வீத நிழுவு பணிநீது வேண் தேவேலே.

ஸ்வய அனுபவம் இதழ் - III



சரியாக்கப்படுகின்ற  
குறையாக விடை (212)

அதீஷயில் அவன் பொருள்கள்  
ஏதும் அவன் என்றாலும்,  
ஏதோத்தீடு நடைபெறுகின்ற  
உயருக்கு குடும்பில் கியங்கள்  
நடையும் கிர்வீ என்பதே  
நடையும். அதோத்தீடு என்றும்  
நடையாகும் சர்மாதாடல்களும் உண்டு.

தீவன் அகிளி பெற்றவர், அளித்தும்;

அளியாமலூம்; இப்பீரிக் குட்டி, துளிவு கூடும் இரும்பு  
ஒயியலாடி என்றும்; திவாயை போற்றுபவுர்க்கு,  
இவர்முனிவியலே; தூற்றுபவர்க்கு, விவரிபாபகூம்;

தீடும் என, சுப்பித்தீடு சொல்லி திறநூல் கிடை

**நீர்ப்பகலுந்** நடையிலைக் கிர்வாகலீப் பெறும்பேன்,  
**வைஞாபந்தர்** நடையிலை, 2 நீராயரிக்குத்தே யான்

நீர்ப்பகலை, நீர்ப்பு நடையிலைக்குத் தொடுத்

2 நீராயரிக் குத்து, கிடு வைஞ் பெல்காடை!

இங்கு **அவையாபார்த்துப்பினி**

எனிம்மே நடையூயாக கூடும்! கிண்டு கிடை எம்படு புதியும் என்றுவ்  
எனிம்மே நடையூயாக கூடும்! அவன் பொருள்! அவன்றி அறைம்  
எனிம்மே அவன் என்றும்! அவன் பொருள்! அவன்றி அறைம்

அதையாறு, என்ற சுரியாகப்பாரா, உதீயும் நீரையாறு,

அவன் பிரமாபதிய மட்டும், சீஞ்சாகத காலியும் வேறு

நீர்ப்பும் அளியாமலூம், எழையும் நாட்டு அவன்யும் கிடையும்!

நீர்ப்பும் அவன் பாட்டுப்பினி, என்ற நடையூயாக கூடும்!

பத அந்தம்



அதிசய பந்து &  
நன்வன் னனக் 213  
நாலை இருக்கி கோள்  
ஏதும் கட்டியும் என்றும்  
உதயிசுத்தும் துவியாறும்  
என்றால் சிரியிலீம் குதித்  
ஷாலிஸ்தான் தெய்வம் குதித்  
நடியும் தேவிரீமோனிகும் நிதியுமிலீமோனிதுபி.

18

இங்கு இறையே நுத்தரே! ஸதிருஞ்சே கிறை!

தவிவாய் ன் ரை,

## ஓண்டை

தன் மூயிமலீ,

இவீடு ஸதிருஞ்சொனவர், ஸ்ரீமாதா! ஸ்ரீவிதா! ஸ்ரீ ஸதிருஞ்சே!

**ஸ்ரீநான்பதிரி** அதிசய பந்துக்காரி

என சூதி விடுகிறீ! தாதவேத னன் னம் ஸ்ரீ ரீம மஹான்,  
நிதிசுங்கநீலம் போட்டு சீரிசுத்து, சுஷிவாஸகமாலை,

**“சங்கமமிருபை”** என்று வணங்கி ஏற்று!

இவீவாத்தியலீஸ், சரியார்மீபகாரை! பிராதமார்மீபகாரை!


அடங்கியிட்டு என, பிறம் னை ஒக்க குமாந்து வாய்  
நவாடுரீஸ்— ஸ்ரீமாதா! ஸ்ரீவிதா! ஸ்ரீஞ்சே! ஸ்ரீநாதும் வரம்!

சுவிய இரீதீ நான்கை, அதீத ஓண்டை!

ஏதுத தனி டே! அதிசய னான பந்துக்கார் ஸ்ரீவர்!

ஒரி அந்தியலீஸ்— உண் உடலீ சும்பந்து மான, எரீவா  
உடலீ= அப்ப தவிதி / அக்கா தங்கி! மாமா னம்தீஷனரி!  
ஒத்துமாட்டு / பேரன் மேதிதி / இறைக்குடி,  
நன்ன வணி! மன்னி! புதுநீநக்கா! அம்மா! அப்பா!

(214)



“திவை சூந்தரச் செனி நடவடிகையே! திவையே  
2 ரூப் எனிடாவதே!

சுறீறும் என்பது தூந்தக் 2 ரூப் சூந்தே!

நடவடிகை எனிபது பழக்க வழக்கங்களே!

ஞானத்துக்காரர்கள் எனிலையே, 2 ரூப் சூந்தே!

ஏதுமொன்றின் அனுபவ பாதீது, எவ்விஷயத்தோடு எனிருல்லது? எனவே ஒரு பாதீதம், காலத்தோடும், “அமைதி”

பூச்சி / யோன்று, 2 ஸ்திரைக்காது, 2 ரிச்சி,  
நாம்பாட்டுவிட்டு, அந்த முயிப்பதிலாகது, 2 ஸ்துர்

“பிள்ளையிழையின்காக்” 2 ரூப்

விளையிழை, எனின எதியுடும்போல்? 2 ரூப்


எதியு சென்றுமே? சுடு தொறுவினி, “கணாவினி”

ஒதிப்புவர்களாக உடல் அங்கீகார்த்தமானி,

ஏதீத தேநாயும் கிரீவு. அங்கீகார்த்தமிட்டு

நாளியத்தா, நூற்றுவர்கள் எதிப்புவர்கள்க்குமிழீல்  
நாட்டுக்காலங்கள், அங்கீகார்த்தமிட்டுவர்களானவே.

(215)



ஆஹீரங்க பார்வீமுமகூஸி இதை ஆடு, அதிலைய பந்து  
எண்ணு :— ஒன்று ஒன்று ஒன்று, சர்வார்பிவண்டி ரதாவும்!  
பிரக்ஷமார்பிவண்டி ரதாவும்!

## நீமநிர்ச்ச சு ஆகம்போது

மேலே ஏதான்ற,

குன்றின், பற்று வழக்கும், சூடுடைக்குதிக்குவரதை

“வினாந்திக்கம்” பார்வாக்கி சூக்காவும்,  
“ யடுக்குக்கம் ”, நீதைவும்!

அது(ஏ) அவுறு (ஏ) பூத்து வாயு

இங்கேள் சுருக்கீடு, ஒரையாக்கிமுடிசை, உள்ளுடு  
கிளையர்க் குஞ்சிக் குலையாக்கிமுடிசை, உள்ளுடுக்குதை,  
சுவன் தீக்கி வாயோன் சில குதை மனுதயின் சுதைவும்!

ஓ “கிளாமானா” மனுத்தனை, போ

நாபங்கள்” திறிதும் குவாடு,

கூடும்பக்குப் பிரைட்டு கூடும்பக்கு, அகங்கான்து  
ஶாத்தியானில், அசந்தமாய் அமர்த்தும்:  
(கூடும்பக்கு)


2/16



பொருள் : — அங்கு எங்கு பிழு மலைக்கும்,  
“என எதுக்கீறுவது என்ன என்ன ?”  
நான்மான யெர்னாமி “கந்திரன்” பூப்பாக்கிருள்.  
எழுபடி என்னும் ? சந்திரபுக்கு, கியத் தகயான,  
கிடையாத என்பது உண்மை! குரியனின், ஓரிய நிறமிடீரு,  
ஏதுமுக்கு வடிவில் கிடைக்கிற ஒரு மிகவும்,  
தகவு தகவு! (அந்திரி ஜ்வான்) இவ்வசந்திரன்  
தகவு தகவு கூடுதலாக வாய்வான், புதீதினியன் குடை,  
வைப்பத்தினால் தாமி ஏதுதீடுகளைச் சுமந்த  
“சுகுமாரனா ஞானிரத்யம்” அந்திரியர்,  
“குரீவியத்யம்” எங்கெல்லேன்.  
இவர்போலவே, தீர் ஸ்வாதாவிய, **ஞானிரத்யம்**  
கோடி தேவீக்காலி, குதிரீப்பட்டு, அழியாதமயி நீ ஜீவங்கள்  
மத்திய பீ, தீட்சாலி ரம்பீதாலும், அவரிகளினி, குடை  
போன, ஏகாட்டமயான, திட்டி ரேமான, தேவிக்கே குடை  
வாட்டிக்கையும்; உத்தை களியும் தாமி உந்துதீடுகள்,  
**ஏது நகமாறுக** குரீவியத்யமக்கும்;  
“நிவாரங்கும், கிடை டெட்டு நாக்குவாடும்; **நீலமும்**  
“அவர் பார்க்குப்பான்” எது நிலையும்,

பத அந்தம்

217



நெகுமாறு என்பது  
கிடக்கி, மாத்தி, கிளை குடு  
உணர்வொடு, சுரங்கந  
ஏந்துவீசுவதுமே அதே திலியிரு  
ஷ்யைக் கூறுகின்ற நெகுமாறும்.

## காலாந்தி அது ஸு; அவளை பூபுக்காலி

சுட்டித்தோட்டிய, சுவரையும்படாரு சுவனே சுயலிமுவொளி  
“பக்கியுக்கீக” பக்கியுக்கீக உணர்வு  
வேண்டும்; என்கிறா எம் ரிபு.

அத்தாண்திவடும், அறியுடும், ஒடுப்புக்கீல்  
அதிசீலமே அந்த “**கீழ்க்காணு?**”

அது நாடுதானா? நக்கம் நாடும், கீற்று குறைக்காலு, மா?

கீர்ப்பு நிறை மன்றாக குவீப்பந்தாயே,

## பெந்தாபங்களி


தீங்கியுண்ணி நாஸ்தி  
ஒய்யும் (என்றும்); அவரே கிறை குடு, காண்திக்கை என்ற  
கிலியால், **நெகுமாறு** என்றும் கது உதாரணி

பதும் கிலிஸி! வாங்குவதும் கல்லி! தோடுவீசுவதும் கிலிஸி!

வாங்குவது சுக்கரியைக்கு “**பம்பிக்கு**” எதாடுசினி,

“**பாய்யாரு**” விழுக்காலை, கவரே ஸந்திய

“**வினிமாந்திரி**” கிலியாவே, கிலீப்



218

பிரதிமானந்த, மூர்மூரை மோளை நிலையாஸ்,

## "ஷந்த்குரு"; "ஸந்தசிவியங்கும்"

ஷந்த பேரிடன, பிரதிமானந்த சந்த திருந்தினி, காங்கிரஸ்  
நல்தீவு, சுதா மயமாநி, "அதுவாகி" கஞ்சிதூர் காங்கிரஸ்

எம் சுத்மானந்த சென்றதார்

**அனோவாயும்!** / குதுபே மிறமானா உள்ளையா வே,,

எனிலு எட்டியம்! எட்டியம்! எட்டியம்!!

## 20 "வணின்மாக்கியர் நிலைத்"

திடை கிராண் ஏடா டு, சுரிக் க் காதுக்காப் புறையு சுயிகிரே:



நிலைத் தென்றுபே, குத்தப்பிப்பட்டாலீ, சுதாங்கு


திவிகாயும் விரும்பிவரீ, தீஶுத்தி பேர்க்கை காங்கிரஸ்,,

உள்ளையாலீ வேறு குதிகளீவி; எனிட நிலையாஸ்,

குதாஸி தீஶுவாரிப்பானும்! அங்கிஸ் பிரதிமாரிப்பானும்!

எனிலு குத்தப்பிப்பட்டாலீ, சுதாங்கு நீதி, தீஶுவாங்கு

திருக்குட்டியும்! நீதிமானாலீக நின்சாலு சுதா பஷ்டாக்கானம்!



219

கடமை விரல் = பறமாத்மா / ஆங்காட்டு விரல் =  
 ஜீவாத்மா / நடவிரல் = அங்கிறி / மேஷ விரல் =  
 தர்மா / சடை விரல் = மகா / ஏ ன ஸ்ரீமதூநிதர்ஸ்தவரி.  
 இல்லை கடமையிலையும் ! ஆங்காட்டு விரலையும் / ரெங்கு  
 கி ஸ்ரீ ரோ மேஷு ; **நடு** பத்தும் / **தர்ம** பத்தும்  
 இனிந்து, தவந்து, மயமாகி விருத்தியை ! அங்குப்ரமாத்மாயும்  
 ஜீவாத்மாயும் கணந்த நடவிரல் ; அநூயாதையார்  
 குணமானிய “**அநூய்க்காரம்**” என்று  
**நாமாயும்** / கிச் சிம்ஸ் யுஞ்சி தாங்க  
 பத்து “**முபாயும்**” குவீரல், மேஷ விரல்,  
 சுடுவொஸ் நாங்கருச் “**அநூய்**” பா மேல்நேரத்  
 திய வன்னம் **மீயமாகி அநூயி** பத்து  
 தாந்திகாட்டு, குடும்பது ஒன்றே / நடப்பது நவமே என்கியத்து  
 திவினயயும் ; எவ்வார்த்துனிறே ! அது நவமே சுதநியமே !  
 அதுயாலும் ! யாலே அது ! எந்த சு  
 அதுயாலும் ! அதுயாலும் ! அதுயாலும் ! அதுயாலும் !  
 அதுயாலும் ! அதுயாலும் ! அதுயாலும் ! அதுயாலும் !  
**உருவு.**



Abode of Love  
You Are Everything!